EIH ASSOCIATED HOTELS LIMITED

CIN: L92490TN1983PLC009903

Delhi Office: 7, Sham Nath Marg, Delhi – 110 054, India/ Telephone: +91-11-2389 0505 Kolkata Office: 4, Mangoe Lane, Kolkata – 700 001, India/ Telephone: +91-33-2248 6751/53

Website: www.eihassociatedhotels.in

23rd May 2020

The National Stock Exchange of India Limited

Exchange Plaza, 5th floor, Plot # C/1, 'G' Block Bandra Kurla Complex, Bandra (East) Mumbai – 400 051

BSE Limited

Corporate Relations Department 1st Floor, New Trading Ring, Rotunda Building Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort Mumbai – 400 001

Dear Sirs,

Sub: Disclosure under Regulation 30 - Notice Advertisement published Scrip Code/Symbol: 523127 / EIHAHOTELS

Further to our letter dated 23rd May 2020, disclosing under Regulation 30 the despatch of Notice of Postal Ballot to the shareholders of Company, please find enclosed copy of advertisement published in Makkal Kural (Tamil) and in Business Standard (English) on 23rd May 2020 on completion of dispatch.

A copy of the advertisements are placed on the Company's website www.eihassociatedhotels.in.

Kindly take the above in your records and host on your website.

Yours faithfully,

For EIH Associated Hotels Limited

Indrani Ray

Company Secretary

Encl: As above


US listing dreams get reality check

Mumbai, 22 May

ightening of the listing framework by US bourses and the proposal to delist non-compliant firms may make the road more tough for Indian entities looking to sell shares in the world's largest market.

The Senate passed a legislation earlier this week that requires non-US firms to meet a number of strict criteria to remain listed. Further, exchanges including Nasdaq plan to enforce tighter rules for initial public offerings (IPOs). One such rule mandates companies to raise a minimum of \$25 million, or sell at least 25 per cent equity.

Experts said the decision to enact a tighter framework was aimed at China, but could end up impacting other countries too. The stricter listing framework comes at a time when India is set to allow domestic firms to directly list overseas. Nasdaq, a bourse reasonable to assume that any focused on technology stocks, is a



preferred destination for start-ups

"Chinese firms typically access US markets through the foreign private issuer (FPI) route, which grants a number of relaxations compared to a US entity. This is the same route taken by Indian and other overseas entities. It is changes by Nasdaq or NYSE will be applicable to this category of issuers, rather than any specific jurisdiction. So any tightening of conditions on offerings by FPIs is likely to be applicable to future offerings by Indian entities," said Vishal Yaduvanshi, partner at

In recent years, US and other international finance centres have in terms of compliance with interlowered the compliance bar to

issue size. However, it might adversely affect small Indian companies. Indian tech or techenabled businesses are the most likely candidates for a depositary receipt offering and listing on the Nasdaq. Recent announcements by the government have reignited the debate on allowing direct listing of securities by Indian comon international exchanges, and participants are awaiting further clarity and regulatory steps by the government in this regard," he said. The proposal to allow Indian

and are likely to aim at a higher

firms to directly list overseas was part of the announcement made regarding the ₹20-trillion package.

At present, Indian entities Partners, said the new proposals that wish to list abroad have to first list domestically and then issue depository receipts (DRs) "The regulatory changes with domestic shares as undermight hurt a select group of lying. Another avenue is the Chinese firms more than Indian overseas holding company route, which involves setting up a holding company abroad and later taking it public.

national accounting standards Banks, financials drag indices

GLOBAL PLATFORM

companies across continents

4.43

US exchanges have seen listing of

1.3

Europe Canada

0.95

Latin

America

115

Asia

Pacific

encourage more companies to list

could impact only smaller firms

companies, which are better off

looking to list in the US.

Jitesh Shahani, partner at L&L

SUNDAR SETHURAMAN

Mumbai, 22 May

A sharp sell-off in banking and financial stocks dragged the benchmark indices down on Friday. The Sensex fell 260.31 points or 0.84 per cent to end at 30,672.59, while the Nifty declined 67 points or 0.74 per cent, to close at 9.039.25

The Bank Nifty declined 2.6 per cent, with several big names posting losses in excess of 4 per cent. Analysts said investors shelved financial stocks on worries that an extension in the moratorium would lead to a pileup in bad loans.


The RBI on Friday extended the moratorium by another three months. The central bank also relaxed terms on interest payments.

Analysts said investors would have preferred an upfront recognition of NPAs, rather than a deferment

"Shareholders of banks are worried due to current econom-



GOING SOUTH



ic conditions and the pain that is being postponed by the extended moratorium. The government and RBI may be using up all their ammunition a little prematurely. One wonders whether these relief measures would have been more impactful after the lockdown was completely lifted," said Dhiraj Relli, MD and CEO of HDFC Securities.

The lack of any announcement from the RBI on a onetime restructuring of loans added to the disappointment.

"The RBI has not announced any relief on restructuring of loans to address the risk of rising asset quality issues, which has come as a disappointment. We expect equities to remain volatile, with a negative bias in the immediate term," said Gaurav Dua, head (capital markets strategy), Sharekhan by

Among major Sensex losers were Axis Bank (down 5.6 per cent), HDFC (5 per cent), Bajaj Finance (4.7 per cent) and ICICI Bank (4.3 per cent). Gains in automobile, technology, and consumer non-discretionary stocks helped mitigate the fall.

Mahindra & Mahindra gained the most at 4.5 per cent, followed by Infosys, which rose 3 per cent.

Market breadth was negative, with total advancing stocks at 968 and those declining at 1.321 on the BSE "NBFCs' loan book will take a

hit. They will now be more dependent on banks for funding. There will be an increased risk of default in smaller NBFCs. This will lead to more consolidation," said Abhimanyu Sofat, vice-president (research), IIFL.

Meanwhile, most global indices, too, remained weak on Friday amid escalating tensions between the US and China after Beijing planned to impose national security law in Hong Kong. US President Donald Trump slammed Beijing's move and said the US would "address that issue very strongly".

On a month-to-date basis the Sensex is down 9 per cent, making it one of the worst-performing markets globally

THE COMPASS

Markets may remain 'polarised' and in 'sell on rally' mode

With GDP growth seen shrinking, funds likely to chase stocks with high growth forecast

growth (%)

8.50

5.20

5.50

6.40

7.40

8.00

8.30

7.00

6.10

Source: Exchange/Mospi

FY10

FY11

FY13

FY14

FY15

FY16

FY17

FY18

FY19

FY20

SHREEPAD S AUTE

The RBI's acknowledgement of an expected shrinkage of economic growth in FY21 is bound to have a strong impact on Street sentiment.

RBI Governor Shaktikanta Das did not quantify the expected fall, which pharma stocks saw higher investor also suggests it would be anything but a V-shaped recovery.

This, along with higher inflation expectations and uncertainty over the cure for the coronavirus, is likely to keep stock markets more volatile. Money will chase stocks with high tality has piled up since last week's growth visibility, say experts, who stimulus package, which failed to point to the weak-

ness in key indica-**SENSEX VS GDP**

March's index of industrial production (IIP) contracted by 16.7 per cent. India's manufacturing (Purchasing Managers' Index) hit an all-time low of 27.4 per cent in April.

G Chokkalingam, founder of **Equinomics Research** and Advisory, says: "Negative GDP growth outlook, extension of the moratorium, and

announced by the RBI point to deflationary pressure." Unless there is a vaccine or drug to cure Covid-19, economic growth trajectory would remain challenging and the market is unlikely to see a sustainable rally, he adds. Other experts like Dhananjay

Sinha, director and head (institutional research). Systematix group, affirm. "While negative GDP growth is known and the markets have seen a correction in the past couple of months, there is poor visibility on the growth front and markets are not able to find any direction," he says.

react to growth and sentiment. instead of valuation. Therefore, companies with no or low leverage and real economy developments." This good cash position, such as consumers plays including staples and valuation and growth, say experts.

agro chemicals, will continue attracting investor attention, even if valuations are pricey.

Such an approach is already being observed since the past couple of quarters, in which Reliance Industries and select FMCG, IT, and demand. The Street will punish firms in which it finds any reason to doubt their growth prospects, as recently seen for IT.

The negative sentiment towards key sectors such as banks and hospi-

> address the sector's concerns and meet the market's expectation of direct support from the govern-In fact, extension

> of the moratorium for another three months, and further easing of norms for working capital loans by the RBI to ease financial stress has hurt sentiment towards banking stocks. The Nifty Bank (down 2.6 per cent), along with NBFC stocks, were

Sensex F

returns (%)

10.9

11.3

17.3

funded interest term loans, etc, largely responsible for the Sensex's 0.8 per cent decline on Friday.

> There are some experts, however, who do not see significant pressure for the markets and expect increased equity allocation by investors. "The markets have actually held up quite well, despite the negative news all around. They have been, so far, driven by expectations of a V-shaped recovery as well as (increased) liquidity. In addition, interest rates are down and thus equity is getting higher allocation," says Nirmal Jain, chairman of IIFL.

The jury, however, is out on this — Sinha also says the markets will especially if one reads into what the RBI governor said: "....markets have generally been disconnected from also explains the divergence between

Govt eyes ₹14k cr from Bharat Bond ETF's 2nd tranche

ΙΔSΗ ΚΡΙΡΙΔΝΙ Mumbai, 22 May

The Centre will launch the second tranche of the Bharat Bond ETF in July, targeting ₹14,000 crore. The two new Bharat Bond ETF series

will have maturities of April 2025 and April 2031. The base issue size is ₹3.000 crore, with a green shoe option of ₹11,000 crore based on market demand.

"We are excited to announce this next tranche of two new maturity series. The launch is in line with our vision to create a ladder of Bharat Bond ETFs across various maturities on the vield curve," said Radhika Gupta, CEO of

Experts say investors need not opt for a 'buy and hold' approach for the second tranche, "Given the falling interest rate scenario, investors need to keep an eve out for capital appreciation rather than opt for 'buy and hold', given the prevailing lower level of yields," said Vidya Bala, co-founder of prime investor.in.

▶ FROM PAGE 1

Health infra...

Not having enough trained personnel to handle ventilators and other equipment is also a concern. Intensive care units with ventilators, for instance, need specialist doctors and nurses. "A large hospital would have a team of four or five such senior doctors along with junior doctors under them. The nursing staff required to monitor such patients must also be trained differently. This human capital cannot be created Maninal Hospitals, said.

Moreover, doctors are struggling to man the frontlines with much longer working hours and no breaks or rest. "It is a mental as well as a physical battle. Working for eight to ten hours in PPE suits is a challenge, and doctors definitely need to be rested," Manjusha Agarwal, consultant, internal medicine, Global Hospital, Mumbai, pointed out.

The infrastructure in the country's commercial capital captures the problem. While 25,000 beds would be available for Covid-19 patients in the next few days in Mumbai, it might not be enough. With 20,634 people living in per square km space, the city is struggling to handle the surge in cases.

But, the CEO of a leading hospital chain hasn't lost hope."The issue of bed capacity is largely regional. The healthcare infrastructure in India is not stretched like what we saw in Europe. But some cities and states may have a tough time," he said.

Each state is handling Covid differently. While Maharashtra struggles, in Karnataka, where the government had earmarked 2,000 beds for Covid-19 patients, hardly 5 to 10 per cent is being utilised, the CEO said. "Kerala had a policy of treating asymptomatic and mild patients at home from the very beginning."

Industry veterans say there are around 850,000 private hospital beds in the country, accounting for over half of India's hospital beds. Of this, around 100,000-150,000 are tertiary care beds. Roughly, 20 per cent of a tertiary care hospital's bed capacity are

ICU beds. The need for infrastructure is even more due to the uncertainty around Covid-19. 'We don't know the animal we are dealing with...There are people who are Covid positive and those who are yet to become Covid positive...If you sit in a room with 10 people. three will be coronavirus positive," said Alok Rov. Chair-Ficci Health Services Committee & Chairman, Medica Group of Hospitals.

Explaining the trajectory, Trehan said on one hand, the numbers would keep increasing and on the other, people would keep getting better. "If that balance is maintained and the number of people who are infected peaks around 200-250,000, it is manageable. If it goes to half a million or above, then we will have a problem," he said. Private hospitals, meanwhile, are gearing for plan B. A senior doctor in a Delhi hospital said, "We know that the numbers are rising and the load will come to private hos-

pitals...Whenever the government tells us. more credit to the corporate sector, the RBI we have to be ready with a dedicated floor for Covid patients." In Mumbai, 80 per cent of the hospital beds have been earmarked for Covid. "Private hospitals rejecting Covid patients don't realise the luxury wouldn't last long," Roy said.

While private hospitals are complaining of inadequate support from the government in the form of a stimulus or cash infusion, government funds have gone largely towards Covid-related manufacturing capabilities. "The Prime Minister's Office mandated us to ramp up local manufacturing as dependence on imports was from unconventional monetary policy to not going to help and suddenly where India was self sufficient (like masks and sanitisers), there was an unprecedented demand," said a government official involved with this.

The official said all departments worked together at a "lightning speed" in granting approvals, managing logistics and handholding the industry. "Now every major ventilator or PPE factory in the country has a government deputed scientist and supply chain manager...The pandemic has shown that if the bureaucratic red tape is sidelined, how versatile the industry and the government together can be," he said.

RBI snips rates...

Most central banks are not highly concerned about inflation at this stage.

Economists also largely don't disagree with the RBI's assessment that prices will soften in the coming months as demand remains subdued and food prices get addressed in the face of a bumper rabi harvest, 44 per cent increase in kharif sowing, and a normal southwest monsoon.

"Of much greater concern would have been the certain growth slowdown and loss of incomes, driven both by demand compression and supply shocks, necessitating a further reporate cut in an emergency meeting," said Saugata Bhattacharya, chief economist, Axis Bank.

"This is in line with the thinking of all central banks globally which are unveiling unprecedented post-Covid stimulus responses," Bhattacharya said.

With the reduction in the repo rate on Friday, the reverse repo rate also stands reduced to 3.35 per cent from 3.75 per cent.

The rupee fell to 75.96 a dollar from its previous close of 75.62, and the Sensex dropped to 260.31 points and closed at 30.672.59 points as the RBI predicted a contraction in growth for 2020-21.

Yields on the most-traded bonds maturing in 2029 fell 7 bps to 5.965 per cent from its previous close of 6.033 per cent.

Apart from the rate actions, the central bank extended its earlier moratorium measures by three months. With this, stressed individuals and companies can forgo servicing their loans till August without fearing a deterioration in their credit profile.

The central bank also said interest payments on working capital could be spread till March 2021, instead of up to September allowed earlier. To enable banks to give break.

increased the group exposure limits of banks to 30 per cent from 25 per cent earli-

Analysts have started questioning if the growth slowdown can be arrested by RBI rate cuts alone.

While policy easing is welcome, the effectiveness of rate cuts and excess liquidity on delivering the growth bang is incrementally diminishing in a scenario of rising credit risk aversion among lenders. Hence, while we expect the RBI to deliver more easing, the real policy punch needs to come navigate around the halance s said Sonal Varma, chief economist of Nomura India and Asia (ex-Japan).

Retail, MSME...

The weighted average lending rate (WALR) on fresh rupee loans has cumulatively declined by 114 bps since February 2019, of which 43 bps decline occurred in March 2020 alone. The WALR on outstanding rupee loans declined by 29 bps during October 2019-March 2020.

Domestic financial conditions have also eased as reflected in the narrowing of liquidity premia in various market segments. The rates on market traded financial instruments have also eased since the middle of last month. After April 17, interest rates on the three-month commercial paper have softened by 220 bps. The yields on AAA-rated five-year corporate bonds have come down by 48 bps; and on the 10-year government papers, yields have declined by 66 bps by May 15, the RBI said.

KKR to invest...

Henry Kravis, co-founder and co-CEO of KKR, believes that few companies have the potential to transform a country's digital ecosystem the way Jio Platforms is doing in India, and potentially worldwide.

The investments are expected to help RIL reduce its debt and expand its digital offerings. RIL had a gross debt of ₹3.36 trillion at the end of the March quarter, and a net debt of ₹1.61 trillion. The company has indicated that it will become net debt-free by December this year, ahead of its earlier target of FY21-end. Turn to Page 8>

So far the company has sold 17.12 per cent, but if it sells up to 20 per cent, it can raise just under ₹92,000 crore.

It also has plans to raise ₹7,000 crore from UK's BP for its fuel retail business and ₹25,000 crore from Brookfield for tower assets (Tower InvIT). The company indicated that due diligence on its 20 per cent stake sale in oil-to-chemical assets to Aramco was ongoing. Analysts expect the \$15 billion deal to close by December.

Moody's Investor Service in a note highlighted that the successful completion of the transactions would help alleviate the negative impact of lower earnings caused by disruptions from the coronavirus out-



Information to Shareholders of the Bank

In view of the Covid-19 pandemic, SERI vide their circular dated 12 05 2020 has provided relaxations to the listed entities for requirement of sending physica copies of annual report to shareholders. In view of the same we request you to register your email id (if not yet registered), for receiving communication through

Please note: 1) if your shares are held in demat form, then please register your email ID with your Depository Participant or 2) if your shares are held in physical form, then kindly register your email ID by writing letter to our RTA quoting your Building, No.1 Club House Road, Chennai 600 002. Alternatively, you may scan the signed request letter and send it to our RTA via email to narasimhan@cameoindia.com

Place: Chennai Date: May 20, 2020

Date: 22/05/2020

For Indian Overseas Bank Bhuwan Chandra General Manager & CFO

LLOYDS METALS

Lloyds Metals and Energy Limited

Regd. Office: Plot No. A 1-2, MIDC Area, Ghugus, Dist. Chandrapur, 442 505 Maharashtra. Tel. 07172 285099 /103/398 Fax: 07172 285003. Corporate Office: Trade World, "C" Wing, 16th Floor, Kamala City, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai-400 013, Tel.No.: 022-6291 8111 Fax No.: 022-6291 8260 CIN: L40300MH1977PLC019594

Website: www.lloyds.in Email: investor@lloyds.in

NOTICE IS HEREBY GIVEN THAT the 43rd Annual General Meeting (AGM) of the Company will be held on Monday, 15th June, 2020 at 11.00 a.m. through Video Conferencing (VC)/ Other Audio Visual Means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 read with MCA General Circula No. 14/2020 dated 08th April, 2020, MCA General Circular No. dated 13th April 2020 and MCA General Circular No. 20/2020 dated 05th May, 2020, to transact the business set out in the Notice of the AGM. The Company has sent the Annual Repor along with the Notice of AGM on Friday, 22nd May, 2020, through electronic mode to Members whose email addresses are registered with the Company's Registra and Share Transfer Agent /Depositories in accordance with the circular issued by Ministry of Corporate Affairs dated 05th May, 2020 read with circulars dated 08th April, 2020 and 13th April, 2020 and SEBI circular dated 12th May, 2020. The Annua Report along with the Notice of the AGM is also available on the Company's websit www.lloyds.in and on website of the CDSL www.evotingindia.com.

In terms of and in compliance with provisions of section 108 of the Act read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 as amended rom time to time and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosur Requirements) Regulations, 2015, the Company is providing the "remote e-voting and "e -voting during the AGM", facility to members to cast their vote electronically on all the resolutions set forth in the Notice of the 43rd AGM through electronic oting system of Central Depository Services Limited ("CDSL"). The cut –off date fo termining the eligibility to vote by electronic means through "remote e-voting" of

e-voting at the AGM" is 08th June, 2020. The remote e-voting period commences on Thursday, 11th June, 2020 (09:00 a.m IST) and ends on Sunday, 14th June, 2020 (05:00 pm. IST). The remote e-voting module shall be disabled by CDSL thereafter and remote e-voting shall not be illowed beyond the above mentioned date and time. Those members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the esolutions through remote e-voting and are otherwise not barred from doing so shall be eligible to vote through E-voting system during the AGM. The members who nave cast their votes by remote e-voting prior to the AGM may also attend/participat n the AGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again Once the e-vote on the resolution is cast by the members, they shall not be allowe to change it subsequently. The person whose name is recorded in the register of nembers or in the register of beneficial owners maintained by the depositories a on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as we as e-voting at AGM. Any person who becomes a member of the Company after the ectronically by the Company, and holds shares as on the cut-off date i.e 08th June, 2020, may obtain the User ID and Password by sending ar mail request to helpdesk.evoting@cdslindia.com. For the process and manner of E-voting, Members may go through the instructions mentioned in Note No. 23 of the Notice of 43rd AGM. In case of any queries/grievance connected with e-voting, please contact: Mr. Rakesh Dalvi, Manager, CDSL, A wing, 25th Floor, Marathon Futurex Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel East, Mumbai-400013, o nd an email to helpdesk.evoting@cdslindia.com or call 1800225533

For Lloyds Metals and Energy Limited Company Secretary

EIH Associated Hotels Limited

Registered Office: 1/24 G.S.T.Road, Meenambakkam, Chennai-600 027 Telephone: 91-44-2234-4747 Facsimile:91-44-2234 6699 Website: www.eihassociatedhotels.in CIN: L92490TN1983PLC009903

POSTAL BALLOT NOTICE

Notice is hereby given that:

The Members of EIH Associated Hotels Limited (the "Company") are hereby informed pursuant to Section 110 of the Companies Act, 2013 read with Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (including any statutory modification(s), amendment(s), re-enactment(s) thereof) that the Company has on 22nd May 2020 completed the despatch of Postal Ballot Notice along with explanatory statement ("Notice") and the Postal Ballot Form ("Form") through e-mail by National Securities Depository Limited ("NSDL") to the Members whose e-mail ids are registered with the Company or with the Depositories and by registered post along with Postage Pre-paid self addressed envelope to the Members whose email ids are not registered with the Company/Depositories. Notice and Forms have been despatched to the Members seeking consent by way of Ordinary/Special Resolutions for the items of business specified in the Postal Ballot Notice.

As required under Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), the Company has engaged the services of NSDL to provide remote e-voting facility to all the Members of the Company. The Company has appointed Mr. Ajay Kumar Jain, Practicing Company Secretary, as the Scrutinizer for conducting the Postal Ballot including remote e-voting, in a fair and

Voting by Postal Ballot and remote e-voting will commence at 10.00 A.M. on 23rd May 2020 and end at 5.00 P.M. on 21st June 2020. Since NSDL will disable the remote e-voting module at 5.00 P.M. on 21st June 2020, the Members are advised to exercise their vote well in advance. Duly completed Postal Ballot Forms should reach the Scrutinizer no later than 5.00 P.M. on 21st June 2020. Postal Ballot Forms received from the Member(s) after 5.00 P.M. on 21st June 2020 shall be treated as invalid and will not be taken into account by the Scrutinizer Incomplete unsigned mutilated and improperly ticked Postal Ballot will be rejected. The Members should opt for only one mode of voting, ie. physical postal ballot or electronic voting. If any Member has voted in both physical as well as electronic mode, vote cast by way of remote e-voting only

shall be considered valid. Members who have not received the Postal Ballot Form can download the Ballot Form from NSDL website www.evoting.nsdl.com or download from the Company's website www.eihassociatedhotels.in or write to the Company for obtaining

Contact details of the persons responsible to address the grievances

(i) Voting by Ballot: Mr. Tejasvi Dixit/ Mr. Ajit Kumar Jha Investors Services Division (ISD) **FIH Limited** 7, Sham Nath Marg, Delhi – 110 054 E-mail: tejasvi.dixit@oberoigroup.com ajit.jha@oberoigroup.com isdho@oberoigroup.com

Phone: 91-11-2389 0505 (ii) E-voting: Mr. Amit Vishal National Securities Depository Ltd. (NSDL) TradeWorld – A Wing, Kamala Mills Compound Lower Parel, Mumbai – 400 013

e-mail: amitv@nsdl.co.in

Phone: 91-22-2499 4360 The result of the postal ballot/remote e-voting will be declared on 22nd June 2020 at 5.00 P.M. at the Registered Office of the Company at 1/24 G.S.T. Road, Meenambakkam, Chennai – 600 027. The result along with the Scrutinizer Report shall be displayed on the Notice Board at the Registered Office and shall also be placed on the Company's website www.eihassociatedotels.in and communicated to the stock

For EIH Associated Hotels Limited

Indrani Rav 23rd May 2020 Company Secretary

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டதைத் அவருக்கு பாராட்டு தொடர்ந்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் அனுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

அமைப்பின் சுகாதார குழு தலைவராக நீங்கள் பொறுப்பேற்பதற்கு தெரிவித்துக் பாராட்டுகளை கொள்கிறேன். கடின உழைப்பு, திறமை மூலம் இவ்வளவு பெரிய உயர்ந்த பதவியை நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடைந்திருப்பது, இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.

நீண்ட*கா*லம் நீங்கள் ஆற்றிய

சென்னை, மே.23 தொழிலுக்கு தற்போது மிகச்சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் உங்களை பாராட்டுவதோடு, உங்கள் பணி வெற்றிகரமாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

> இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பொறுப்பேற்பு

அமைப்பின் குழுவில் 34 நாடுகள் *நிர்வாக*க் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக இருந்த ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி நகாடானி பதவி முடிவடைந்தது. தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் 194 நாடுகள் ஆதரவுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து காணொலி காட்சி மூலம் அவர் நேற்று பொறுப்பேற்றுக்

செய்தியாளர்களிடம்

அவர் பேசுகையில், ''கொரோனா வைரஸ் தொற்று உலக அளவிலான பிரச்சினையாக இருக்கும் நேரத்தில் நான் இந்தப் பொறுப்பை ஏற்கிறேன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு பல்வேறு இருக்கும் என்பதை _ கொண்டுள்ளோம். புரிந்து சுகாதார சவால்களை எதிர்கொள்ள அனைவரும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது'' என்றார்.

நிர்வாகக் குழு ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல் திட்டங்களுக்கு குழு பரிந்துரை வழங்கும். அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இந்தப் ஹர்ஷ்வர்தன் நீடிப்பார்.



அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தை, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளாகளாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னை மண்டலம் அஸ்பயா கே. சுவாமிநாதன், வேலூர் மண்டலம் எம்.கோவை சத்யன், கோவை மண்டலம் சிங்கை ஜி. ராமச்சந்திரன், மதுரை மண்டலம் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து

கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

ராயபுரத்தில் பொதுமக்களுக்கு ஓமியோபதி சத்து மாத்திரைகள்: அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்

சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் மைதானத்தில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஓமியோபதி பொதுமக்களுக்கு மாத்திரைகளை வைட்டமின் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.

அப்போது நிருபர்களிடம் அவர்

உலகம் முழுவதும் உள்ள மருத்துவ குழுவினர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனாவுக்கு வருகின்றனர். நிரந்தர தீர்வாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

ஓமியோபதி மற்றும் சித்தா முறையில் உடலில் நோய் எதிர்ப்பு பல்வேறு அதிகரிக்க சக்தியை மருந்துகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. தற்போது ஓமியோபதி முறையில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மாத்திரை கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது. இதனை பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தற்போது இந்த ஆர்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பதால், இங்கு முதன் முதலாக இந்த பணியை தொடங்குகிறோம். தமிழகம் முழுவதும் 20 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

+ வலி நிவாரணம் நரம்பியல் நீவாரணம்

+ மூட்டு வலி நீவாரணம்

பக்கவாதம் நிவாரணம்

பெண்களுக்கு ஏற்படும்

பிரச்சனைகளுக்கான தீர்வுகள்

+ குழந்தை பராமரிப்பு

தங்கும் வசதி

உள்ளது

<u>மருத்த</u>ுவமனைகள்

இவைச

ஆலோசனை

வாட்ஸ் ஆப் / வீடியோ கால் / தொலைபேசி

11 am to 1 Pm / 7 Pm to 9 Pm

முன்பதிவிற்கு

+91 90947 44422

அறிவிப்பு

தாலுக்கா புழல் கிராமம், சர்வே எண்.137/2A, 137/1Aல் அடங்கிய

Chandaaprabhu Vegetarian Villages (R) Part–l மனைப்

பிரிவில் மணை எண்.82ல் அடங்கிய 3720 சதுரடி காலிமனையை

ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ள ஆவண

எண்.3536/1995ன்படி கிரையம் பெற்று ஆண்டனுபவித்து வருகிறார்.

எனது கட்சிக்காரர் மேற்படி அசல் ஆவணத்தை தவற விட்டுவிட்டார்.

எனவே மேற்படி அசல் பத்திரம் யாருக்கேனும் கிடைக்கப்பெற்றால்

இந்த அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் எனக்கு எழுத்து

அட்வகேட் தாலுக்கா ஆபிஸ் காம்பவுண்ட், காஞ்சிபுரம் –2

M.M.குமரவேலு,

24 மணி நேரம்

10,000 மேற்பட்டோர்

இயல்பு வாழ்க்கைக்கு

மீனவநலவாரியம் சார்பில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே ரூ. 1000 கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 2ம் கட்டமாக மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர் குடும்பம் என கணக்கெடுக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இதுகுறித்து ஓமியோபதி மருத்துவ தலைவர் ஞானசம்பந்தம் கூறியதாவது: அமைச்சகம்

பரிந்துரைசெய்துள்ளமருந்து இது. எந்த மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இந்த மாத்திரையை உட்கொள்ளலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது. தினசரி 4 மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும். இது நோய் தடுப்பு மருந்துதான்.

அனைத்து மண்டலங்களிலும் விரைவாக நோய் எதிர்ப்பு வினியோகம் மாத்திரைகள் செய்யப்படும். தற்போது மாதத்திற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



திருவொற்றியூர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை சிறப்பு அதிகாரி ஜெய.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளனவா என்று நேரடியாக கேட்டறிந்தார். மண்டல் பொறுப்பு அலுவலர் சி.காமராஜ், மண்டல் அலுவலர் எம்.பால் தங்கதுரை ஆகியோர் உடன் உள்ளனர்.

நெல்லுக்கு அரவை மானிய நிலுவை ரூ.2,609 கோடியை உடனே வழங்க வேண்டும்

மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கோரிக்கை

புதுடெல்லி, மே. 23– மத்திய அரசு வழங்க வேண்டிய நெல்லுக்கான அரவை மானிய நிலுவை ரு.2 ஆயிரத்து 609 விரைவாக வழங்க கோடயை வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானிடம் தமிழக அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்ட பணிகள் வரும் செப்டம்பரில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

உணவுத்துறை நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் மத்திய உணவுத் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சா களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். இதில் தமிழகம் சார்பில் அமைச்சர்

ஆர்**.**காமராஜ் பங்கேற்று, தமிழக உணவுத் துறை செயல்பாடுகள், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து கோரிக்கை விடுத்தார்.

காமராஜ் பேசியதாவது:–கொரோனா நோய்த் காரணமாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான குடும்ப அனைத்து அட்டைதாரா'களுக்கும் இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்துக்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 5 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியது. தமிழக அரசு அதில் 5 லட்ச<u>த்து</u> ஆயிரத்து 659 மெட்ரிக் டன் அரிசியை ஏப்ரல் மாதத்தில் 96.3 சதவீதமும், மே மாதத்தில் 85 சதவீதம் அளவுக்கும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்களுக்கும் அந்த அரிசியை வழங்க முடிவெடுத்து, ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 813 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ.22 என்ற விலையில் இந்திய உணவுக் கழகத்திடம் வாங்கியுள்ளது.

நெல்லுக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய அரவை மானிய நிலுவை ரூ.2 ஆயிரத்து 609 கோடியை விரைவாக வழங்க வேண்டும்.

வெளிமாநில

கொமிலாளர்களுக்கும்...

தமிழகத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி, வெளிமாநில தொழிலாளர்களுக்கும் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு கோடி உள்ளிட்டவை ரூ.56.50 மதிப்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 4 லட்சத்து 782 பேர் வெளிமாநிலத் தொழிலாளர்களாக இருப்பதாக மாவட்ட கலெக்டர்கள் கண்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 42 பேர் 96 சிறப்பு ரெயில்கள் மூலமாக . சொ<u>ந்</u>த கங்களக<u>ு</u> ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அரசுடன் ஒப்பந்தம் மத்திய செய்துள்ளது. இந்த நிலையில் பயோ– மெட்ரிக் கருவிகளை கொள்முதல் செய்து, அதனை நியாய விலைக் கடைகளில் உள்ள விலைப்பட்டியல் கருவிகளுடன் இணைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டுறவு, இந்தக் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கட்டாரியா, தமிழ்நாடு தயானந்த் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சுதாதேவி, பொருள் வழங்கல் ஆணையா' சஜன்சிங் ஆர். கொண்டனர்.

கமிழகம் முமுவதும் 28 **மாவட்ட** நீதிபதிகள் இடமாற்றம் சென்னை, மே.23

தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கூறியிருப்பதாவது: சென்னை குடும்பநல கோர்ட் முதன்மை நீதிபதி ஏ.கே.ஏ.ரஹ்மான், நாகை மாவட்ட நிரந்தர லோக் தலைவராகவம், சென்னையில் உள்ள எம்.பி., எம். எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி டி.லிங்கேஸ்வரன், சென்னை 12வ<u>கு</u> சி.பி.ஐ. கோர்ட் நீதிபதியாகவும், விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி ஜி.விஜயலட்சுமி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் திருவள்ளூர் தலைவராகவும், 4வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி இருசன் பூங்குழலி, திருவண்ணாமலை கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதியாகவும், பூந்தமல்லி 2வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி ஜி.சாந்தி, விழுப்புரம் மகளிர் கோர்ட் நீதிபதியாகவும், புதுக்கோட்டை எஸ்.சி., எஸ். டி., வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி எம்.ராஜலட்சுமி, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதியாகவும், தஞ்சாவூர் 2வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி கே.ரவி, சென்னை எம். பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதியாகவும், பூந்தமல்லி

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி

மகளிர் கோர்ட் நீதிபதியாகவும்,

வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு

கோர்ட் நீதிபதி ஜி.விஜயராணி,

திருவள்ளூர் 4வது கூடுதல் செசன்சு

ஜி.டி.அம்பிகா,

திருவண்ணாமலை

செங்கல்பட்டு

போக்சோ

Valasaravakkam & OMR | www.amol.co எனது கட்சிக்காரச் திரு. M. மேக்கன், த.பெ. மணி, வசிக்குமிடம், கதவு எண். 42/60, வேலாத்தம்மன் கோயில் தெரு, கண்ளிகாபுரம், சிண்ணகாஞ்சிபுரம், காஞ்சிபுரம் வட்டம் மற்றும் மாவட்டம் என்பவருக்காக அளிக்கும் அறிவிப்பு யாதெனில், என்று கட்சிக்காரர் கடந்த 05-03-2012 அன்று தனது தகப்பனார் மணி எபைவரிடமிருந்து எழுதிப்பெற்ற செட்டில்மெண்ட் பத்திரமானது காஞ்சியுரம் 4 நீ ஊ் பதிவகத்தில் பத்திர சென்னை -ஈண். 1060/2012 ன் படி பதிவு செய்யப்பட்டதும், காஞ்சிபுரம் வட்டம் மற்றும் நகரம், தாட்டித் தோப்பு கிராம சர்வே எண். 5/6, உணேஷ் நகர் மனைப்பிரிவில், மனை எண் 12, விஸ்தீரணம் 570 சதுரடி கொண்ட காலிமனைக்குண்டான மேற்படி அசல் செட்டில்மெண்ட் பத்திர எண். 1080/2012 கொண்டதை எடுத்துக்கொண்டு கடந்த 20-05-2020 அன்று காலை 11 மணியளவில், நகல் எடுப்பதற்காக காஞ்சிபுரம் காந்திரோடு தோடி அருகில் உள்ள ஜொக்ஸ் கடையில் நகல் எடுத்து திரும்பும்போது. மேற்படி அசல் பத்திரம் கைப்பையுடன் காணாமல் போய்விட்டது. மேற்படி அசல் ஆவணத்தை யாரேனும் கண்டெடுத்தால், அதனை என்னிடமோ அல்லது எனது கட்சிக்காரர் வசமே <mark>ஒப்படைக்கவேண்டியது. மேலும் யாரும் பத்திரத்தை கொண்டு வில்லங்கம் ஏந்</mark>படுத்_ர தினைத்தால் அது எனது கட்சிக்காரரை எத்தவித்திலும் கட்டுப்படுத்தாது என்பதை பொது அறிவிப்பு என்னுடைய கட்சிக்காரராகிய சென்னை – 600 001, சௌகார் பேட்டை, பள்ளியப்பன் சந்து, புதிய எண்.9, பழைய எண்.1/8ல் வசிப்பவரான S.ரஞ்சித்மல் சோர்டியா அவர்களால் மாதவரம்

> வழக்கறிஞர், 8/71A, தெற்கு சிவன் கோயில் தெரு,

மூலமாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்

தி ஒபராய் குழும் உறுப்பினர் பதிவு அலுவலகம்: 1/24, ஜி.எஸ்.டி ரோடு, மீனம்பாக்கம், சென்னை–600027 கொலைபேசி: 91-44-2234 4747; Fax: 91-44-2234 6699 CIN: L92490TN1983PLC009903

தபால் ஓட்டு அறிவிப்பு

இதன் மூலம் அறிவிக்கப்படுவதாவது:

கம்பெனிகள் சட்டம் 2013. பிரிவ 110 மற்றும் கம்பெனிகள் (மேலாண்ண மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 22ன்படி (ஏதாவது சட்ட மாற்றங்கள் inmiai'i alaada a darii) ஹோட்டல்ஸ் லிமிடெட்டின் (''கம்பெனி'') உறுப்பினாகளுக்கு தெரி விக்கப்படுவது யாதெனில், தபால் ஓட்டு படிவம் (''படிவம்''), விளக் அறிக்கை (''அறிக்கை'') மற்றும் தபால் ஓட்டு அறிவிப்பு ஆகியவற்றை டெபாசிட்டரிகள் அல்லது கம்பெனியில் இமெயில் முகவரிகளை பதிவ செய்த உறுப்பினாகளுக்கு நேஷனல் செக்யூரிடீஸ் டெபாசிட்டரி லிமிடெ ''என்எஸ்டிஎல்'')டினால் இமெயில் மூலமும், கம்பெனி/டெபாசிட்டரிகளில் இமெயில் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினாகளுக்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட பதிலுரையுடன் பதிவுத்தபால் மூலமும் அனுப்பி வைக்கும் பணியை கம்பெனி 22 மே 2020 அன்று முடித்துள்ளது தபால் ஓட்டு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவல்களுக்கு சாதாரண தபால இடற் அறிவிப்பல் குறப்பட்டுள்ள அலுவலைகை செந்நாண் சிறப்பு தீர்மானங்கள் மூலமாக ஒப்புதலை பெறுவதற்காக அறிவிப்பு மற்றும் படிவங்கள் ஆகியவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போடு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 (''பட்டியல் கட்டுப்பாடுகள்'' மற்றும் எவ்வாய்கு தேவைகள்) வதுகள் 2018 (பட்டியல் கூறப்பிருகள் விதி 44ன் கீழ், கம்பெனியின் அனைத்து உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு ஒட்டுப்பதிவு வசதிக்காக என்எஸ்டிஎல்—லின் சேவைகளுக்கு கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது. தொலைதூர மின்னணு ஓட்டுப்பதிவு உள்பட தபால் ஓட்டுப்பதிவு நேர்மையாகவும் வெளிப்படையான றறையிலும் நடைபெற திரு. அஜய் குமார் ஜெயின், பிராக்டிசிங் கம்பெனி செயலாளா் அவா்களை ஆராய்வாளராக கம்பெனி நியமனம் செய்குள்ளது.

தபால் ஓட்டுப்பதிவு மற்றும் தொலைதூர மின்னணு ஓட்டுப்பதிவு 23 மே

2020 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி 21 ஜூன் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. 21 ஜூன் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் தொலைதூர மின்னணு ஓட்டுப்பதிவினை என்எஸ்டிஎல் முடக்கிவிடும். முன்னதாகவே உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட தபால் ஓட்டு படிவங்கள் 21 ஜூன் 2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஆராய்வாளரை வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். 21 ஜூன் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் பெறப்படும் தபால் ஓட்டு படிவங்கள் செல்லாததாக கருதப்படும். ஆராய்வாளரால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. முழுமையாக பூர்த்தி செய்யாத, கையொப்படாது. சிதைந்த மற்றும் முறையாக குறிப்பிடாத தபால் ஓட்டு நிராகரிக்கப்படும். தபால் ஓட்டுப்பதிவு அல்லது மின்னணு ஓட்டுப்பதிவு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே உறுப்பினர் வாக்களிக்க வேண்டும் ஒருவேளை உறுப்பினா் தபால் ஒட்டுப்பதிவு மற்றும் மின்னணு ஒட்டுப்பதிவு ரண்டையும் செய்திருந்தால் அதில் தொலைதூர ஓட்டுப்பதிவு மட்டுமே

செல்லத்தக்கதாக கருதப்படும். தபால் ஓட்டு படிவத்தை பெறாத உறுப்பினாகள் அதனை என்எஸ்டிஎல் இணையதளம் www.evoling.nsdl.com அல்லது கம்பெனியின் இணையதளப் www.eihassociatedhotels.inலிருந்து படியிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லத மாற்று தபால் ஓட்டு படிவத்தை பெற கம்பெனிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறைகளை தீர்க்க அணுக வேண்டிய பொறுப்பான நபர் பற்றிய விவரங்கள

கீழே தரப்பட்டுள்ளன: ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு: திரு. தேஜஸ்வி தீட்சித்/திரு. அஜித் குமார் ஜா, இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ் டிவிஷன் (ஐஎஸ்டி),

EIH லமிடெட். 7, ஷாம் நாத் மார்க், டெல்லி-110 054 இமெயில்: tejasvi.dixit@oberoigroup.com

ajit.jha@oberoigroup.com isdho@oberoigroup.com

போன்: 91-11-2389 0505

மின்னணு வாக்குப்பதிவு:

போன்: 91-22-2499 4360

கெரிவிக்கப்டும்.

_ம்: கொல்கத்தா

திரு. அமீத் விஷால்

நேஷனல் செக்யூரிடீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) டிரேட் வேர்ல்ட் – A விங், கமலா மில்ஸ் காம்பவுண்ட் லோயர் பரேல், மும்பை-400 013 இமெயில்: amitv@nsdl.co.in

ப்) தபால் ஓட்டு/தொலைதூர மின்னணு ஓட்டுப்பதிவு முடிவுகள் 22 ஜூக் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு கம்பெனியின் பதிவு அலுவலகம், 1/24 ஜி.எஸ்.டி ரோடு, மீனம்பாக்கம், சென்னை–600027ல் அறிவிக்கப்படும் ு முடிவுகள் மற்றும் ஆராய்வாளா் அறிக்கை ஆகியவை கம்பெனியின் பதிவு அலுவலக அறிவிப்பு பலகையில் மற்றும் கம்பெனியின் இணையதளம் www.eihassociatedotels.inல் வைக்கப்படும் மற்றும் ஸ்டாக் எக்சேஞ்களுக்கு

> EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்காக கம்பெனி செயலாளர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், பள்ளி கல்வித்துறை சார்பாக திருத்தணி சுந்தரேச நகா் அரசு உயா் நிலைப் பள்ளி மாணவி வி.ஜி. அபிநயாவுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு ஆகியோர் உள்ளனர்.

சுவாதீனம் எடுத்த அறிவிப்பு (அசையா சொத்து) விதி 8-(1)

சுவாத்தனம் எடுத்த அறிவிப்பு (அசையா சொத்து) வித் 8—(1) கீழே கையொப்பமிட்டுள்ள ஐதாப்எல் தேறாம் பைனான்ஸ் லிமிடெட்டின் (முன்னர் இத்தியா இக்கியால்லன் அவரில் வைனான்ஸ் லிமிடெட்டின் (முன்னர் இத்தியா இக்கியால்லன் நவுலில் வைனான்ஸ் லிமிடெட்டின் (முன்னர் இத்தியா இக்கியால்லன் நலும் நலித் செத்துக்கண் சிராக்கமாக்குதல் நற்றும் நிதி செத்துக்கள் சிராக்கமாக்குதல் நற்றும் நிதி செத்துக்கள் சிராக்கமாக்குதல் நற்றும் கட்கிட்டுச் செத்து மீதான உரியை அமைக்க சட்டத்தின் கீழும், மேற்சென்ன சட்டத்தின் 13(1) விறிவிக்க கீழம், நலித்திய செத்துக்கள் மீதான உரியை (அமைக்க) விதிகர், அவது விதிமுறைக்கும் நிறிவிக்க நீழும் நிறிவிக்கும் கடின்ற கட்கியார்கள் ஆகியோருக்கு அனுப்பிய டிமண்டு செத்துக்கள் மீதான உரியை அடியாக்கும் அன்றும் கடின்றதார்கள் ஆகியோருக்கு அனுப்பிய டிமண்டும் செத்துத் தவறியதால் உடன்தார்கள் அகிகாக்கும் அடிய செத்துத் அறியதால் உடன்தார் மற்றும் செத்துத் அவறியதால் உடன்தார் மற்றும் செத்துத் அவறியதால் உடன்தார் மற்றும் செத்துத் கடியும் செத்துத் அவறியதால் உடன்தார் மற்றும் செத்துத் கடியில் சிருத்துத் கடன்றும் சிருத்துக்கு மதியிக்கும் அடிய சிருத்துத் கொண்டிய வடிக்கும் மேற்கோன் சடியிக்கப்படுக்கு விதிய கடியில் சிருத்துத் கொண்டிய கடியில் மடியிக்கும் கொண்டிய கடியில் மின்றுக்கு கொண்டிய அதிக்குக்கும் கடியில் கடிய

கடன்தாரா்(கள்) பெயா் சென்னை கிளை	ஈடுபெற்ற ஆஸ்திகள் விவரம் (அசையா சொந்து)	செலுத்த வேண்டிய பாக்கித்தொகை (ரூ.)	டிமாண்ட் நோட்டீஸ் தேதி	சுவாதீன அறிவிப்பு தேதி
1. திருமதி. மலர்கொடி S 2. திரு. சண்முகம் R 3. வினாயகா செராமிக்ஸ் (புராஸ்பெக்ட் எண். 769180)	தமிழ்நாடு, திருவள்ளுர், மதுரவாயல் தாலுக்கா, நூம்பல் கிராமம், ராஜீவ் நகர், பென்டாஸ்டிக் பை அர்பன் ட்ரீ, டாஸில் பிளாக், முதல் மாகு, D10-7ல் உள்ள பிளாட் மற்றும் சிறு துண்டுகளும் அதன் பளுகிகளும்.	ர ு.38,40,250/–	10.01.2020	18.05.2020
1. ராமச்சந்திரன் T 2. சுமதி R (புராஸ்பெக்ட் எண். 753937)	தமிழ்நாடு, சென்னை, அத்திப்பட்டு, வானகரம் சாலை, அம்பத்தூர், டிஎன்எச்பி எல்ஜஜி பிளாட்ஸ், பிளாக் என். 9, 14வது மாடி, என். 9/198ல் உள்ள பிளாட் மற்றும் சிற துண்டுகளும் அதன் பகுதிகளும்.	ஞ .15,49,446/–	19.10.2019	18.05.2020
1. திரு. அயூப் நவ்ஷாத் N, 2. திருமதி. நிஷா நவ்ஷாத் 3. திரு. நவ்ஷாத் B (புராஸ்பெக்ட் எண்.741121)	துமிழ்நாடு 600 115, சென்னை, விழிஞ்சியம்பாக்கம் கிராமம், சேக்காடு சாலை, ''விஜிஎன் ராயல்'', ஏ பிளாக், முதல் மாடி, எண். 1–147ல் உள்ள பிளாட் பில்டப் எரியா 645 சதுர அடி மற்றும் 246 சதுர அடியை உள்ளது. மேலும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும்.	ரூ.18,43,407/-	18.12.2019	18.05.2020
1. திரு. கார்த்திக் எம் 2. திருமதி. இந்திர குமாரி (புராஸ்பெக்ட் எண். 818847)	திருவள்ளூர் மாவட்டம், பூத்தமல்லி தாலுக்கா, கூடம் பாக்கம் கிராமல், விஜய ராஜாஸ் ஐடியல் ஹோம்ஸ், பிளாக் – E, 2வது மாடி, பிளாட் என்ட்207-ல் உள்ள செந்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும்.	ரு .19,66,498/–	15.11.2019	18.05.2020
1. திரு. லட்சுமண் சுப்புலட்சுமி பிரபாகரன் 2. திருமதி. மீனா லட்சுமண் (புராஸ்பெக்ட் எண்.ll.10004973)	தமிழ்நாடு, சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பூக்தமல்லி தாலுக்கா, கூடம்பாக்கம் கிராமம், பிளாட் எண்.சி312, ''விஜய் ராஜா'ஸ் ஐடியல் ஹோம்ஸ்', விஸ்தீரணம் 785 சதுர அடி மற்றும் கிற தண்டுகளும் அதன் பகுதிகளும்.	ரு .13,90,186/–	18.02.2020	18.05.2020
மேற்கொண்டு விவரங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, கிளை அலுவலகம்:– 9வது மாடி, பாஸ்கான் பியூச்சரா டவாஸ், எண்.10/2, வெங்கு நார்யுணர் சூலை கி. நகர் சென்னை – 600.017 (அல்லது கார்ப்போ அலுவலகம்: மனை எண். 98 பேற்டுV உக்யோக் விவார்				

இடம் : திருவள்ளூர் & சென்னை ஒப்பம்/-அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி

ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ் (ஐஐஎப்எல் எச்எப்எல்) லிமிடெட்டிற்காக

கோர்ட் ⁻ மொத்தம் 28 மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடபழனி, சென்னை-600 026.